

ஓங்: சிங்கப்பூர்-இந்தியா உறவு வலுவாக உள்ளது



‘ஹேக்கத்தான்’ போட்டியின் முதல் பரிசான \$10,000 வென்ற இருநாட்டு மாணவர்களைக் கொண்ட ‘டீம் 10’ குழுவிற்குக் கல்வி அமைச்சர் ஓங் யி காங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பரிசளிக்கின்றனர். உடன் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள். படம்: தமிழவேல்

சென்னையிலிருந்து தமிழவேல், செய்தி ஆசிரியர்

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு, பல நிலைகளை, பல அடுக்குகளைக் கொண்டது என்று சொன்ன கல்வி அமைச்சர் ஓங் யி காங், இரு நாடுகளும் முன்னேற இன்னும் தடையற்ற பொருளியல், வர்த்தக அணுகுமுறை தேவை என்று கூறினார்.

சிங்கப்பூர், இந்தியா இரு நாடுகளுக்கும் இடையே குறிப்பாக பொருளியல் ரீதியான உறவு மிகவும் வலுவாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 8,000 இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ள என்றும் 100,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்கள் என்றும் கூறிய அமைச்சர், சிறிய நாடாக இருந்தாலும் இந்தியாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு நாடு சிங்கப்பூர்தான் என்றார்.

தமிழகத்தின் சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நேற்று நடந்த இரண்டாவது சிங்கப்பூர்-இந்தியா கூட்டு ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்பப் போட்டியின் பரிசுப் விழாவில் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

இரு நாடுகளும் ஒத்துழைக்கும் இன்னொரு துறை நிதித் தொழில்நுட்பம். இரு நாடுகளுக்

கும் இடையே இத்துறையில் உள்ள புதிய நிறுவனங்களையும் சிறிய, நடுத்தர வர்த்தகங்களையும் இணைக்கும் கூட்டு குழுமத்தைப் பற்றியும் அமைச்சர் கூடினார்.

கூடிய விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே மின்னியல் கட்டண முறையை இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றன என்று கூடிய அமைச்சர் ஓங், அடுத்த ஆண்டுவாக்கில் இந்தியாவின் ‘ரூபே’ மின்னியல் கட்டண முறையைச் சிங்கப்பூரிலும் சிங்கப்பூரின் ‘நெட்ஸ்’ கட்டண முறையைப் பயன்படுத்தி இந்தியாவிலும் கட்டணம் செலுத்த முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் திறன் வளர்ச்சித் துறையிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்கலாம் என்று அமைச்சர் கூறினார். இரு நாடுகளுமே திறன் வளர்ச்சியில் கடப்பாடு கொண்டுள்ளன என்று சொன்ன அமைச்சர், இந்தியாவின் புதுடெல்லி, உதய்ப்பூர் ஆகிய நகரங்களில் சிங்கப்பூரின் உதவியுடன் நிறுவப்பட்ட திறன் வளர்ச்சி நிலையங்களைப் பற்றியும் கூறினார். அசாம், புவனேஸ்வர, போபால் ஆகிய இடங்களிலும் கூடிய விரைவில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் உதவியுடன் திறன் வளர்ச்சி கல்விக் கழகங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் ஓங் விவரித்தார்.

“சிங்கப்பூரின் தாய்மொழிகளில் ஒன்று தமிழ். சிங்கப்பூரில் உள்ள பல தமிழ் அறிஞர்கள் தமிழ்நாட்டில்தான் தங்கள் பட்டப்படிப்பையும் முனைவர் படிப்பையும் மேற்கொண்டனர். சிங்கப்பூர் மாணவர்கள் தமிழ்மொழியின் தொன்மை, சிறப்பு

கள், கலாசாரம் பற்றி தெரிந்து கொள்ள தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்,” என்று அமைச்சர் ஓங் எடுத்துரைத்தார். அந்தச் சிறப்பு மிக்க மாமல்லபுரம் சிற்பங்களை தாம் பார்வையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரம் பல்லவ ஆட்சியின்கீழ் இருந்த ஒரு துறைமுகம் என்றும் அதே காலகட்டத்தில் சீனாவில் ‘டாங்’ சாம்ராஜ்ய ஆட்சி இருந்தது என்றும் அமைச்சர் கூறினார். இரு அரசுகளும் தென்கிழக்காசிய கடல் வழியாக, அங்கு அப்போது ஆட்சியில் உள்ள பல அரசுகளை, தேசங்களைக் கடந்து தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்று அவர் விவரித்தார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் இன்னும் சில நாட்களில் வருகை புரிவது சிறப்புமிக்க தருணம் என்றும் மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடப்பட்ட முயற்சி என்றும் அமைச்சர் ஓங் பாராட்டினார்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் அத்தகைய வர்த்தகம் தொடரும் என சிங்கப்பூரும் விரும்புகிறது,” என்று அமைச்சர் சொன்னார்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டிபி) இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் இணைந்து நடத்திய முதல் தொழில்நுட்பப் போட்டி கடந்த ஆண்டு சிங்கப்பூரின் என்டிபிவில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த இந்தப் போட்டியை நடத்த சிங்கப்பூரின் பிரத

மர் ல் சியன் லூங்கும் உடனே இணக்கம் தெரிவித்தார். திருமோடி சிறப்பு விருந்தினராக அப்போது சிங்கப்பூர் வந்திருந்தார்.

இந்த ஆண்டு ஐஐடியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ‘ஹேக்கத்தான்’ போட்டியின் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்.

அவர் நேற்று விமானம் வழி சென்னை விமான நிலையத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி மெட்ராஸுக்கு வந்தார்.

திருமோடியும் திரு ஓங்கும் வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

நேற்றுக் காலை ஐஐடி மெட்ராஸில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் மின்னியல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார் அமைச்சர் ஓங்.

அங்குள்ள வசதிகளையும் அங்கு உருவாக்கப்பட்ட தமிழ் கற்றல் வளங்களையும் அவர் பார்வையிட்டார். அங்கு கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள், அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்களையும் அமைச்சர் கேட்டறிந்தார்.

அமைச்சருடன் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவின் உதவி இயக்குநரும் முதன்மை நிபுணத்துவ அதிகாரியுமான திரு த. வேணுகோபாலும் சென்னை வந்திருந்தார்.

அதன் பிறகு மாமல்லபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு பல்லவ காலத்து சிற்பங்களைப் பார்வையிட்டு நேற்றிரவு அமைச்சர் ஓங் நாடு திரும்பினார்.